அத ஏகவிம்ச பரிச்சேத:

விமாநப்ரதிஷ்டாவிதி:

அத விமாந ப்ரதிஷ்டாவிதி: உச்யதே-

மஹாப்ரதிஷ்டாயாம் இவ விமாநஸ்ய புரத: மண்டபம்,மத்யே சதுஹஸ்தமாயதம ஏகஹஸ்தோத்ஸேத மத்யவேதிகாயுத சதுர்பி: அஷ்டபி: வா குண்டை: யுதம் கல்பயித்வா.தத்ர ப்ரதிஷ்டோபயுக்தாநி பாலிகாகடிகா சராவாஷ்டதாந்யகும்ப கலச கரக சாலிதண்டுல தில நவவஸ்த்ர நவரத்ந தோரண த்வஜாஷ்டமங்கல ஸ்நபநத்ரவ்ய ஸ்ருக்ஸ்ருவ ஸமித்தர்பகுஸும க்ருததீபஸ்தம்பாஸநாதீநி அந்யாநி ச த்ரவ்யாணி ஸம்பாத்ய.ஆசார்ய: யஜமாநாநுஜ்ஞயா மூர்திபை: ஸஹ கர்மாரம்பதிநாத் பூர்வம் த்வாதசாஹே, நவாஹே,ஸப்தாஹே,பஞ்சமேஹநி,த்ருதீயே அஹநி வா ப்ராஹ்மணாந் ஆஹூய, ஆசிஷ: வாசயித்வா,தக்ஷிணாம் ச விதீர்ய தேப்ய: அநுஜ்ஞாம் ப்ராப்ய,ம்ருத்ஸங்க்ரஹணார்தம் ப்ராசீம் உதீசிம் வா திசம் கத்வா. தத்ர பாலிகாதிஷு பாத்ரேஷு யதாபிமதம் பூர்வவத் அங்குராந் அர்பயித்வா.

சில்பிநா விமாநதிக்தேவதாநாம் நயநேஷு உந்மீலிதேஷு தம் ச வஸ்த்ராபரணாத்யை: தோஷயித்வா.தஸ்மிந் நிர்கதே ஸதி ஸதநம் மார்ஜநாலேபந பர்யக்நிகரண பஞ்சகவ்ய ப்ரோக்ஷணாதிபி: சோதயித்வா, புண்யாஹம் வாசயித்வா.அப்லிங்கை: மந்த்ரை: கர்பக்ருஹம் அந்த: பஹிச்ச ஸம்ப்ரோக்ஷ்ய.கோக்ருத தீபிகாலாகருப்ரமுக கந்தத்ரவ்ய தூப ஸுதார்சூர்ண தூர்வாக்ஷதை: ஸதநம் ஸர்வத: ஸமலங்க்ருத்ய.தத: அபராஹ்நஸமயே மாநாதீநாம் ந்யூநாதிரேக தோஷசாந்த்யர்தம் ப்ராஸாதாக்ரே யதாவிதி சாந்திஹோமம் க்ருத்வா.'நமஸ்துப்யம் பகவதே'' இதி உபஸ்தாய.

ஸதர்பை: நவவஸ்த்ரை: மூலமந்த்ரேண ப்ராஸாதாந்தர்கத ப்ரதிமா:ஆச்சாத்ய. உத்தரீயம் ச தத்வா. விஷ்ணு காயத்ர்யா ,அர்க்யாதிபி:ஸம்பூஜ்ய.சாயாதிவாஸார்தம் விமாநஸ்ய தத்கததேவ்தாநாம் ஸ்வஸ்ய ச ரக்ஷாபந்தநம் க்ருத்வா.விமாநம் த்வாதசாக்ஷிரேண அப்யர்ச்ய. தஸ்யபுரத: சாயாதிவாஸார்தம் வ்ரீஹிதண்டுல திலை: ஸ்தண்டிலம் க்ருத்வா.தஸ்மிந்

ஸ்வர்ணாதிலோஹ நிர்மிதம் கடாஹம், தாத்ருசீ ஜலத்ரோணீம் வா ஸம்ஸ்தாப்ய.கந்தோதகேந ஆபூர்ய.புண்யாஹம்வாசயித்வா. த்வாரதோரண கும்பாந் ஸம்ஸ்தாப்ய. ஜலஸ்ய சோஷணாதி க்ருத்வா. க்ஷீரார்ணவம் த்யாத்வா. தஸ்மிந் ஆதாராதி பத்மாந்தம் பீடம் கல்பயித்வா. அஷ்டாவிம்சதி தர்பக்ருதகூர்சம் மூலவித்யயா விமாநம் ஆவாஹ்ய.அப்யர்ச்ய.ஆசார்ய: ஸஹாரக்ரமம் ஸ்மரந்.தஸ்மிந் தம் ப்ராக்சிரஸம் சாயயித்வா.சக்ரமுத்ராம் ப்ரதர்ச்ய.விமாநகததேவதாநாம் அபி த்வாவிம்சதிதர்பக்ருதகூர்சத்வாரா ப்ருதக் ப்ருதக் ஸ்வஸ்வபுரத: பாஜநேஷு யதாவிதி சாயாதிவாஸரு க்ருத்வா.பூர்வஸ்தாபித ஜலத்ரோண்யா: யாம்யாயா திசி யதோக்த தாந்யக்ருதஸ்தண்டிலே ஸலக்ஷநம் ஸகரகோபகும்பாஷ்டகம் ஸம்ஸ்தாப்ய.பரிஸ்தீர்ய.புண்யாஹம் வாசயித்வா.ப்ரோக்ஷ்ய. மத்யகும்பே ப்ரஹ்மாணம்,கரகே ஸுதர்சநம்,உபகும்பாஷ்டகே இந்த்ராதீந் ச ஆவாஹ்ய. அப்யர்ச்ய. ப்ரத்யேகச: ஸர்வாங்கீணை: நவை: வாஸோபி விமாநம் தத்கதப்ரதிமாச்ச ஆச்சாத்ய.'ரக்ஷோஹண' இதிமந்த்ரேண ஸர்வத: ஸித்தார்தாந் விகீர்ய.திக்பந்தநம் க்ருத்வா.தீபாந் உத்தீப்ய. சதஸ்ருஷு திக்ஷு,வேதாந் உத்கோஷ்ய. த்வாரே ஸுதர்சநம் ஆவாஹ்யஅப்யர்ச்ய.சக்ரமுத்ராம் ப்ரதர்ச்ய.ப்ராதக்ஷிண்யேந ஸதநாத் நிஷ்க்ரம்ய. ஆசார்ய:ஸர்வாலங்காரயுத: மூர்திபை: வேதவித்பி: ப்ராஹ்மணை: ஸாகம், பூர்வோக்தமண்டபே, யதாவிதி பூர்வவத் வாஸ்துஹோமம் க்ருத்வா. தத: மண்டபம் மார்ஜநாலேபநாதிபி: ஸம்சோத்ய. விதாநஸ்தம்பவேஷ்டந முக்தாதாம ஸ்ரக்தர்பமாலா தோரண பலபுஷ்பபஹுதீபாகருதூப பதாகாநாரிகேல கதலீபி: அலங்க்ருத்ய.த்வாரதோரண த்வஜகும்பாந் ஸம்ஸ்தாப்ய.யதாவிதி வஸ்த்ராத்ய:ஸயுக்தாந் விதாய.தத: குரு: அந்த: ப்ரவிச்ய சாயாதிவாஸிதாந் தேவாந் விமாநம் ச உத்வாஸ்ய. விமாநஸ்திதவஸ்த்ராதீநி அபநீய.தேஷு யதாவிதி பூர்வோக்தவர்த்மநா நயநாநி உந்மீல்ய.தத: ஸப்ததசகலசை:க்ருதாதித்ரவ்யயுதை: ஹரித்ரா சூர்ணைச்ச, விமாநஸ்ய திக்தேவதாநாம் ச ப்ருதக் ப்ருதக் ததைவ ம்ருதாலேபநபூர்வகம் ஸர்வம் ஸ்நபநகலாபம் ஸகூர்சே தர்பணே

க்ருத்வா. புந: ஆவாஹ்ய.விமாநாதிகம் நவை: வாஸோபி: ஆச்சாத்ய.ப்ரதிஷ்டாம்விதிவத் மத்யவேதிகோபரி சய்யாம் க்ருத்வா. தஸ்யாம் கூர்சத்வாரேண விமாநதேவதா: ஆவாஹ்ய.சாயயித்வா,தத்ரவ்ரீஹ்யாதி தாந்ய கல்பிதஸ்தண்டிலோபரி,ஸ்வர்ணாதிலோஹஜம் ம்ருண்மயம் வா ஸஸூத்ரவேஷ்டநம் ஸகரகோபகும்பாஷ்டகம் மஹாகும்பம் ஸம்ஸ்தாப்ய. கந்தோதகை: ஆபூர்ய.தாந் ஸரத்நலோஹ வஸ்த்ரகூர்சபிப்பலதலாபிதாநாந் க்ருத்வா. புண்யாஹம் வாசயித்வா.த்வாரதோரணத்வஜகும்பேஷு யதாக்ரமம் தத்தத்தேவதா: ஆவாஹ்ய.அப்யர்ச்ய. மஹாகும்பே ஆதாராதிபத்மாந்தம் பீடம் ஸங்கல்ப்ய.தஸ்மிந்,

‘ஸஹஸ்ரசீர்ஷம் புருஷம் ஸஹஸ்ராக்ஷம் ஸஹஸ்ரபம்.
ஸஹஸ்ரகுந்தலோபேதம் ஸஹஸ்ரமகுடாந்விதம்.
ஸஹஸ்ராதித்யஸங்காசம் ஸஹஸ்ரேந்துநிபாநநம்.
ஸஹஸ்ரவாஹநை: யுக்தம் ஸர்வ திங்நாஸிகாந்விதம்.
சங்கசக்ரகதாபாணிம் ஸர்வ ப்ரஹரணாந்விதம்.
ப்ரஸாதரூபிணம் தேவம் த்யாத்வைவாவாஹயேத் குரு:..’’

இதி த்யாத்வா.‘ஓம் நமோபகவதே விமாநாதிதைவதாய நாராயணாய ஆகச்சாகச்ச’ இத்யாவாஹ்ய அப்யர்ச்ய.கரகே ஸுதர்சநம் உபகும்பாஷ்டகே விஷ்ண்வாதிமூர்தீச்ச ஆவாஹ்ய அப்யர்ச்ய.விமாநம் ச ததா த்யாத்வா. அப்யர்ச்ய.சதுர்விதம் அந்நம் நிவேத்ய.ப்ராஹ்மணாந் போஜயித்வா.ஆசிஷ: வாசயித்வா. தேப்ய: அபி தக்ஷிணாம் விதீர்ய.குண்டேஷு அக்நிம் யதாவிதி உபஸமித்ய.புரஸ்தாத்தந்த்ரபூர்வகம் மூர்திஹோமாதிகம் க்ருத்வா. தாம ஹேமாதிநிர்மிதம் ரத்நகசிதம் த்யாத்வா.

தத்ரஜீவமபி த்யாயேத் வ்யாபகம் ததுபாதிகம்.
புத்திம் ச பிண்டிகாம் பாதாந் அஹங்காரம் ததைவ ச.
பாதௌ பாத சிலா ஜங்கே கர்பகேஹ ததோதரம்.
ஸ்தம்பாந் பாஹூந் கடிம் சாபி ததைவ கடிமேகலாம்.
ஜிஹ்வாம் வர்ணாம் ததா நேத்ரம் ப்ரதீபத்வாச்ச மேஹநம்.

அபாந ஜலநிர்யாணம் நாஸிகாம் நாஸிகாம் ததா.
கவாக்ஷிமக்ஷி க்ரீவாம் ச க்ரீவம் ஸ்கந்தம் கபோலகௌ.
சிரச்ச கலசம் மாம்ஸம் ப்ரலேபம் ஸ்பர்சநம் ஸ்தாம்.
அஸ்தீநி ச சிலாஸ்தத்ஸ்தா: ஸ்நாயும் தாருசிகாத்வஜாந்.
கேசரோமாணி கூர்சம் ச த்யாத்வா தாம புராக்ருதிம்.''

இதி விமாநம் புருஷாக்ருதிம் த்யாத்வா. ததநு ஜீவம் தத்வஹோமம் ப்ரணவாதி ஸ்வாஹாந்தம் ப்ருதக் அஷ்டோத்தரசதம் அஷ்டாவிம்சதி: அஷ்டௌ வா ஆஜ்யேநஹுத்வா. ஸம்பாதாஜ்யம் ஸங்க்ருஹ்ய.
விமாநஸ்ய தத்ததங்கேஷு தத்தந்மந்த்ரைரேவ ஸம்ஸ்ப்ருசேத்.
ஓம் மம் நம: பராய ஸ்படிகாபாஸாய ஜீவதத்வாத்மநேஸ்வாஹா
'தாமநி
'ஓம் ப4ம் நம: பராய ஸிதவர்ணாய ப்ரக்ருத்யாத்மநே ஸ்வாஹா'',தாமநி(தத்ரைவ).'ஓம் ப3ம் நம: பராய ஸ்படிகாபாஸாயபுத்திதத்வாத்மநேஸ்வாஹா'',தாமநி(தத்ரைவ).'
ஓம் ப2ம் நம: பராய பாடலவர்ணாய அஹங்காராத்மநே ஸ்வாஹா'',பிண்டிகாயாம்.'ஓம் பம் நம: பராய ஸிதவர்ணாய மநஸ்தத்வாத்மநே ஸ்வாஹா'',பிண்டிகாயாம்(தத்ரைவ).'ஓம் நம் நம: பராய சுக்லவர்ணாய சப்ததந்மாத்ராத்மநே ஸ்வாஹா'',க்ஷுத்ரநாஸிகாயாம்.'ஓம் த4ம் நம: பராய லோஹிதவர்ணாய ஸ்பர்ச தந்மாத்ராத்மநே ஸ்வாஹா'',ஸ்தாலேபே.'ஓம் த3ம் நம: பராய ஜ்யோதிர்வர்ணாய ரூபதந்மாத்ராத்மநே ஸ்வாஹா'',கவாக்ஷி.
'ஓம் த2ம் நம: பராய பாண்டரவர்ணாய ரஸதந்மாத்ராத்மநே ஸ்வாஹா'',வர்ணே.
'ஓம் தம் நம: பராய ஸிதவர்ணாய கந்ததந்மாத்ராத்மநே ஸ்வாஹா'',மஹாநாஸிகாஸ்.
'ஓம் ணம் நம: பராய பாடலவர்ணாய ச்ரோத்ரேந்த்ரியாத்மநே ஸ்வாஹா'',பார்ச்வநாஸிகாஸ்.'ஓம் ட4ம் நம: பராய ஹேமவர்ணாய த்வகிந்த்ரியாத்மநே ஸ்வாஹா'',ஸ்தாலேபே.
'ஓ ட3ம் நம: பராய க்ருஷ்ணவர்ணாய நேத்ரேந்த்ரியாத்மநே ஸ்வாஹா'',கவாக்ஷி.

‘ஓம் ட2ம் நம: பராய கௌரவர்ணாய ஜிஹ்வேந்த்ரியாத்மநே ஸ்வாஹா’’,வர்ணே.

‘ஓம் டம் நம: பராய ஸிதவர்ணாய க்ராணேந்த்ரியாத்மநே ஸ்வாஹா’’,மஹாநாஸாஸு.

‘ஓம் ஞும் நம: பராய ஸிதவர்ணாய வாகிந்த்ரியாத்மநே ஸ்வாஹா’’,வர்ணே.

‘ஓம் ஜ4ம் நம: பராய ரக்தவர்ணாய பாணீந்த்ரியாத்மநே ஸ்வாஹா’’,பாதேஷு.

‘ஓம் ஜம் நம: பராய ரக்தவர்ணாய பாதேந்த்ரியாத்மநே ஸ்வாஹா’’,பாதசிலாயாம்.

‘ஓம் ச2ம் நம: பராய ரக்தவர்ணாய அபாநேந்த்ரியாத்மநே ஸ்வாஹா’’,ஜலநிர்யாணே.

‘ஓம் சம் நம: பராய ஹேமவர்ணாய மேஹநேந்த்ரியாத்மநே ஸ்வாஹா’’,(தத்ரைவ).மேஹநே.

‘ஓம் கம் நம: பராய ஜலதவர்ணாய நிராகாராய ஆகாசதத்வாத்மநே ஸ்வாஹா’’,நாஸிகாதி சிகாகும்பாந்தம்.

‘ஓம் க2ம் நம: பராய தூம்ரவர்ணாய வேதிகாகாராய வாயுதத்வாத்மநே ஸ்வாஹா’’,கர்பகேஹாதி நாஸாந்தம்.

‘ஓம் க3ம் நம: பராய லோஹித வர்ணாய த்ரிகோணாகாராய அக்நிதத்வாத்மநே ஸ்வாஹா’’,கர்பகேஹே.

‘ஓம் க4ம் நம: பராய ஸ்படிகவர்ணாய அர்தசந்த்ராகாராய அப்தத்வாத்மநே ஸ்வாஹா’’,உபபீடாதி ஜலநிர்யாணாந்தம்.

‘ஓம் ஙம் நம: பராய பீதவர்ணாய சதுரச்ராய ப்ருதிவீதத்வாத்மநே ஸ்வாஹா’’,உபபீடபாதேஷு.

ஏவம் தத்வ ந்யாஸம் ச க்ருத்வா.தத: சக்திஹோமம் ந்யாஸம் ச குர்யாத்.

‘ஓம் ப்ரக்ருத்யை ஸ்வாஹா, அபாநே,‘ஓம் சாந்த்யை ஸ்வாஹா, ஜகத்யாம்,‘ஓம் ப்ருதிவ்யை ஸ்வாஹா, குமுதே,‘ஓம் வாகீச்வர்யை ஸ்வாஹா,களே,‘ஓம் ரத்யை ஸ்வாஹா, பட்டிகாயாம்.ஏவம் **பஞ்சாங்கயுக்த** விமாநே.

த்வாதசாங்ககல்பநேது,ஓம்கீர்த்யைஸ்வாஹாமஹாபட்டிகாயாம் ,ஓம் புஷ்ட்யை ஸ்வாஹா, களே,‘ஓம் மாஹீசக்த்யை ஸ்வாஹா, வாஜநே,‘ஓம் துஷ்ட்யை ஸ்வாஹா, பட்யாம்(வேத்யாம்),‘ஓம்

ஸ்ருஷ்ட்யைஸ்வாஹா,அங்க்ரிஷு,'ஓம்மாயாயைஸ்வாஹா, கபோதேஷு,'ஓம் மோஹிந்யை ஸ்வாஹா,பூதமாலாஸு, **அஷ்டாதசாங்க** கல்பநேது- ஓம் மஹாலக்ஷ்ம்யை ஸ்வாஹா, கூடேஷு,
ஓம் வஸுதாயை ஸ்வாஹா,பஞ்ஜரேஷு,ஓம் அதிமோஹிந்யை ஸ்வாஹா,ப்ரஸ்தரேஷு,ஓம்ஸ்வாஹாசக்த்யைஸ்வாஹா,வேத்யாம் ஓம் ச்ரியை ஸ்வாஹா,தாம்நி.
இதி சக்திஹோமம் ந்யாஸம் ச குர்யாத்.அநந்தரம் பூர்வவத் சாந்திஹோமம் ஸ்பர்சஹோமம் ச. ததநு திங்மூர்தீநாம் தத்வஹோமம் ந்யாஸம் ச ப்ருதக் ப்ருதக் க்ருத்வா. ஸஹஸ்ரம் சதம் வா ப்ராஹ்மணாந் போஜயித்வா. தேப்ய: அபி தக்ஷிணாம் தத்வா. விமாநஸ்ய ப்ரதிஷ்டார்தம் பஞ்சம்விசதி தந்துபி: பட்டிகாயாம் திங்மூர்தீநாம் ஸௌவர்ணேந ச ரக்ஷாபந்தநம் விதிவத் க்ருத்வா. ததநு பலல ரஜநீசூர்ந லாஜ ததி ஸக்துபி: பல்யந்தம் ஸம்யோஜ்ய.தேந,

ஆத்யாச்ச கர்மஜாச்சைவ யே பூதா: ப்ராக்திசிஸ்திதா:.
ப்ரஸந்நா: பரிதுஷ்டாஸ்தே க்ருஹ்ணந்து பலிகாங்க்ஷிண:..
வ்ருக்ஷேஷு பர்வதாக்ரேஷு யே விதிக்ஷு ச ஸம்ஸ்திதா:.
பூமௌவ்யோம்நி ஸ்திதா:யே சபலிம் க்ருஹ்ணந்துதேபி ச..
விநாயகா: க்ஷேத்ரபாலா: யே சாந்யே பலிகாங்க்ஷிண:.
பூஷாத்யா: பார்ஷதாச்சைவ க்ருஹ்ணந்து பலிமத்ய தே..''

இதி மந்த்ரை: ஸர்வத: திக்ஷு பலிதாநம் க்ருத்வா. ததநு ப்ரபாதே ஸுமுஹூர்தே ஸர்வாலங்காரயுத: குரு: மஹாகும்பமூர்திகும்பந் ஸமாதாய.அக்ரே கலந்திகாகலத்- வாரிதாரயா பரிஷிஞ்சந் தாமப்ரதக்ஷிணீ க்ருத்ய.விமாநாக்ரே தாந்யக்ருதஸ்தண்டிலே தாந் நிதாய. ஆசார்ய: உதங்முகஸ்ஸந் மஹாகும்பஸ்யசக்திம் விமாநே மூலமந்த்ரேண மூர்திகும்பகத சக்தீ: மூர்திபேஷு ச விந்யஸ்ய. விமாநம் ஸஹஸ்ரசீர்ஷம் புருஷம் த்யாத்வா.மஹாகும்பம் ஸமாதாய.திங்மூர்தீ: ஸ்வ ஸ்வமந்த்ரை: ப்ரோக்ஷ்ய.ததைவ அந்யாந் விமாநஸ்ததேவாந் ச ப்ரோக்ஷ்ய.தத: விமநம் தத்கததேவதாச்ச அர்க்யாதிபி: அப்யர்ச்ய.மஹாஹவி: நிவேதயேத்.

ததநு யஜமாந: குரும் ப்ரணிபத்ய.ஜீவஜீவாத்மகை: தநை: மூர்திபாந் அந்யாந் ச யதாவித்தாநுஸாரத: தோஷயேத்.

இதி ஸ்ரீ வராஹகுருணா விரசிதாயாம் க்ரியாகைரவ சந்த்ரிகாயாம் விமாநப்ரதிஷ்டாவிதி:நாம ஏகவிம்ச: பரிச்சேத: